

2013

# The Poverty Line: A Visual Examination On What It Means To Be Poor In Singapore

Stefen Chow

Hui-Yi Lin

Follow this and additional works at: [https://ink.library.smu.edu.sg/lien\\_research](https://ink.library.smu.edu.sg/lien_research)

Part of the [Inequality and Stratification Commons](#), [Social Policy Commons](#), and the [Social Welfare Commons](#)

---

## Citation

Chow, Stefen and Lin, Hui-Yi. The Poverty Line: A Visual Examination On What It Means To Be Poor In Singapore. (2013). *Social Space*. 67-71. Social Space.

**Available at:** [https://ink.library.smu.edu.sg/lien\\_research/122](https://ink.library.smu.edu.sg/lien_research/122)

This Journal Article is brought to you for free and open access by the Lien Centre for Social Innovation at Institutional Knowledge at Singapore Management University. It has been accepted for inclusion in Social Space by an authorized administrator of Institutional Knowledge at Singapore Management University. For more information, please email [libIR@smu.edu.sg](mailto:libIR@smu.edu.sg).

# THE POVERTY LINE

A VISUAL EXAMINATION ON WHAT IT MEANS TO BE POOR IN SINGAPORE

---

A pictorial essay by **Stefen Chow** and **Lin Hui-Yi**

---



**Stefen Chow** is grateful to be a witness through his camera. Chow has been awarded at various international photography competitions including the World Press Photo and Photographie de la Paris. His works have been exhibited in cities including New York, Paris, Milan, Beijing and Singapore.

**Lin Hui-Yi** is an economist by training and currently heads the China research operations of a global market research firm. Formerly with the Ministry of Trade and Industry in Singapore, she has a background in economic policy and seeks solutions that make social, environmental and commercial sense. She holds an MBA from Tsinghua University and Massachusetts Institute of Technology.

## ONE FRAME. ONE PERSON. ONE DAY.

*The Poverty Line* project explores a simple question: What does it mean to be poor?

Through photos of daily amounts of food that could be bought if one's income lies at the poverty line, the project creates a visual impact on the choices faced by a poor person in a country.

Starting off with China in 2010, the project has now covered 20 countries/regions across six continents; these include developed countries like Japan, USA, Germany and France, and developing countries like India, Thailand, Brazil and Madagascar. To mitigate data availability issues, methodologies were set up for developed and developing countries respectively. For developed countries, where there is relatively up-to-date household consumption data, the average daily amount that a person living at the poverty line would spend on food is used. For developing countries, the average daily amount that a person at the poverty line earns or spends is used. Food items are bought at the local markets and supermarkets.

The Singapore series was completed in May 2013, using a figure of S\$2.22 (US\$1.79) for food per day per person. As Singapore does not have an official poverty line, calculations here were based on the main public assistance (ComCare) monthly income threshold of S\$550, and the proportion of household expenditure spent on food for the lowest one-fifth of households (12.12 per cent in 2007/08). For further information on ComCare, see "Measuring Poverty in Singapore", page 58 to 66.

Read more about *The Poverty Line* at [www.thepovertyline.net/](http://www.thepovertyline.net/).

**வேலு** உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தது. வேலு உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தது. வேலு உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தது.

வேலு உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தது. வேலு உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தது. வேலு உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தது.



வேலு உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தது. வேலு உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தது. வேலு உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தது.

சென்னை	பேரவையார்	தேவநகர்	சென்னை	பேரவையார்	தேவநகர்
150	150	150	150	150	150
150	150	150	150	150	150
150	150	150	150	150	150
150	150	150	150	150	150
150	150	150	150	150	150
150	150	150	150	150	150
150	150	150	150	150	150
150	150	150	150	150	150
150	150	150	150	150	150
150	150	150	150	150	150

**சென்னை** சட்டமன்றம் மாற்றம்: சட்டமன்றம் மாற்றம். சென்னை சட்டமன்றம் மாற்றம். சென்னை சட்டமன்றம் மாற்றம்.

சென்னை சட்டமன்றம் மாற்றம்: சென்னை சட்டமன்றம் மாற்றம். சென்னை சட்டமன்றம் மாற்றம். சென்னை சட்டமன்றம் மாற்றம்.

**வை விட்டுப் பிரிந்து; சைதாக்கவில்லை**

வை விட்டுப் பிரிந்து; சைதாக்கவில்லை. வை விட்டுப் பிரிந்து; சைதாக்கவில்லை. வை விட்டுப் பிரிந்து; சைதாக்கவில்லை.

சுற்று அமைச்சர் திரு. சி. விஜயகுமார்: சுற்று அமைச்சர் திரு. சி. விஜயகுமார்: சுற்று அமைச்சர் திரு. சி. விஜயகுமார்.

சுற்று அமைச்சர் திரு. சி. விஜயகுமார்: சுற்று அமைச்சர் திரு. சி. விஜயகுமார்: சுற்று அமைச்சர் திரு. சி. விஜயகுமார்.



**BUYING PROPERTY IN CHENNAI? NOW HOTTEST ONLINE PROPERTY EXPO IS HERE!**

Log on to [www.chennaipropertyexpo.com](http://www.chennaipropertyexpo.com)

More than 100 Top Projects to choose from

Don't Miss It!

Ang Ku Kueh (Red Tortoise Cake)

**Multi National Bank Financing**

Mr. David Yuen, Founder of Chennai Home Loan, The Great Home, The Success Home.

OWNER OF OVER 100 PROPERTIES

Wanting over 100 Properties to Buy, Selling over 100 Properties, Mr. David Yuen is a successful property investor.

**BlackBerry** TOUCH ERYWA. BlackBerry Q10 is now here.

BlackBerry Q10. \$249. 4G LTE. 4GB RAM. 16GB STORAGE.

Local white bread



Cinnamon and Star Anise



Chicken Rice

**Unbeatable Entertainment Bundles For Everyone**  
with Samsung Smart TV  
Promotion period: 17th May - 16th June 2013

Enjoy exclusive gifts\* with Samsung 2013 SMART TV models

Brinjals

**Philippine growth slows**

**China to start...**

**Bangkok edges out London as world's top travel spot**

**ees more baht from BOT**

**Switzerland's Q1 growth higher than expected**

**KPMG LLP**

Company	Revenue	Profit	Change
ABC Corp	100.0	10.0	+5%
DEF Inc	200.0	20.0	+10%
GHI Ltd	300.0	30.0	+15%
JKL Co	400.0	40.0	+20%
MNO Corp	500.0	50.0	+25%
PQR Inc	600.0	60.0	+30%
STU Ltd	700.0	70.0	+35%
VWX Co	800.0	80.0	+40%
YZA Corp	900.0	90.0	+45%
BCD Inc	1000.0	100.0	+50%

Pork



Rambutans



Spinach